

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை : 26/2015

எனது இல : EST/7/04/LON/0207

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ

அமைச்சு

சுதந்திர சதுக்கம்

கொழும்பு 07.

2015.12.29

அமைச்சுக்களின் செயலாளர்கள்

மாகாண பிரதம செயலாளர்கள்

திணைக்களத் தலைவர்கள்

அரச அலுவலர்களுக்கான விசேட முற்பணம் - 2016 ஆம் வருடம்

பின்வரும் அரச அலுவலர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் 4000/- ரூபாவுக்கு மேற்படாத விசேட முற்பணமொன்றை கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(அ) எல்லா நிரந்தர அரச அலுவலர்கள்.

(ஆ) முற்பணம் வழங்கப்படும் திகதிக்கு உடனடுத்து முன்பாக 3 மாதங்களுக்கு குறையாதவாறு தொடர்ச்சியான சேவை உடையவரும் குறைந்தது 2016 டிசம்பர் இறுதி வரையில் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு உறுதியுடையவர்களுமான தற்காலிக அல்லது அமைய அடிப்படையில் சேவையாற்றும் அலுவலர்கள்.

02. இம் முற்பணம் அமைய, மற்றும் தற்காலிகப் அலுவலர்களுக்குக் கொடுப்பனவு செய்வதாயின் நிரந்தர அரச அலுவலர் ஒருவர் பிணையாளியாக பிணை முறியொன்றை கையொப்பமிடுதல் வேண்டும்.

03. 1997 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தாம் பெற்ற ஏதும் விசேட வங்கிக் கடன்கள்/ விசேட முற்பணங்கள் தொடர்பில் தவணைப் பணங்களைச் செலுத்தத் தவறிய ஓர் அரச அலுவலர் 2016 ஆம் ஆண்டுக்கான இவ்விசேட முற்பணத்தைப் பெற உரித்தற்றவர் ஆவர்.

04. இம் முற்பணக் கொடுப்பனவானது 2016.01.01 ஆந் திகதிக்கும் 2016.02.29 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் செலுத்தப்படுதல் வேண்டும். 2016.02.29 ஆம் திகதிக்குப் பின்னர் எவ்விதக் கொடுப்பனவும் செய்யப்படலாகாது.

05. இம் முற்பணமானது “அரச அலுவலர்களுக்கு முற்பணக் கணக்கு ‘பி’ கணக்கிற்கு” பற்று வைக்கப்பட வேண்டும்.

06. இம் முற்பணத் தொகையானது சமனான பத்து மாதத் தவணைகளில் ஆண்டொன்றுக்கு 8% வீத வட்டியுடன் மீள அறவிடப்பட வேண்டும். இதன்படி 4000/- ரூபா முற்பணத் தொகைக்காக மாதாந்தம் அறவிடப்படும் 400/- ரூபா தவணைக் கட்டணமொன்றுக்கான சம மாத வட்டி ரூபா 14.68 ஆகும். 4000/- ரூபாவிற்கு குறைந்த முற்பணத் தொகைக்காக சம விகிதாசார மாத வட்டி அறவிடப்பட வேண்டும். உரியவாறு தவணைக் கட்டணங்களை அறவிட முடியாத விடுத்து தவணைக் கட்டணங்களில் நிலுவையான மீதிக்காக நிலுவை வட்டியுடன் சேர்த்து உரிய தவணைக் கட்டணங்கள் அறவிடப்பட வேண்டும்.

07. இம் முற்பணத் தொகை தொடர்பான அறவீடுகள் தாபன விதிக் கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 3 ஆம் பிரிவு மற்றும் இல 238 ஆம் நிதி ஒழுங்கு விதி என்பவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ள 33¹/₃% அல்லது 40% சதவீத எல்லையிலிருந்து விலக்களிக்கப்படும்.

08. அறவிடப்படும் அடிப்படைத் தொகையின் பங்கு இந்த முற்பணம் “அரச அலுவலர்களுக்கு முற்பணக் கணக்கு ‘பி’ கணக்கில்” வரவு வைத்தல் வேண்டும். அறவிடப்படும் வட்டி அரசிறைக் கணக்கில் குறியீடு இல : 20.02.02.99 (வட்டி - ஏனைய) இல் வரவு வைக்கப்பட வேண்டும். அறவிடுதல்கள் 2016.12.31 ஆந் திகதி முடிவடைய வேண்டும்.

09. இவ் அறவீடுகள் “அரச அலுவலர்களுக்கு முற்பணக் கணக்கு” என்பதிலிருந்து வழங்கப்படுகின்ற விழா முற்பணங்களோடு அல்லது ஏனைய முற்பண அறவிடுதல்களோடு கலத்தலாகாது.

10. கொடுப்பனவு, அடிப்படைத் தொகையில் பகுதியை அறவிடுதல் மற்றும் சமமாக்கிய மாதாந்த வட்டி அறவீடு என்பவற்றை பதிவதற்கு சீ. சீ 10 பொது படிவத்திற்குப் புறம்பான பதிவேடொன்றினை பேணுதல் வேண்டும்.

11. இது காரணமாக முற்பணக் கணக்கு உச்ச செலவு எல்லையை திருத்த இடமளிக்கப்பட மாட்டாது. அது தவிர ஏனைய எல்லைகளை திருத்த வேண்டிய தேவை ஏற்படும் போது, திணைக்களத் தலைவர்களினால் நிதி ஒழுங்கு விதி 503 மற்றும் 1987.09.11 திகதிய அரசு வியாபார சுற்றறிக்கை கடித இலகம் 43 படியும் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் சுற்றறிக்கைகளின் படியும் செயற்பட வேண்டும்.

12. வெளிப்பகுதிகளுக்கு இடம் மாறிச் செல்கின்ற அலுவலர் ஒருவர் தொடர்பில், முற்பணக்கணக்கில் இருந்து வழங்கப்படும் முற்பணத் தொகைகளை அறவிடும் போது பொதுவாக கையாளப்படுகின்ற நடைமுறையை கையாள வேண்டும். அதாவது முற்பணத் தொகையில் திருப்பிச் செலுத்த உள்ள மீதியை “அரச அலுவலர்களுக்கு முற்பணக் கணக்கு ‘பி’ கணக்கில்” பற்று வைத்து அலுவலர் இடமாற்றம் பெறுகின்ற திணைக்களம் அலுவலரை விடுவிக்கின்ற திணைக்களத்திற்கு மாதாந்த கணக்குப் பொழிப்புக்களின் மூலம் தீர்க்க வேண்டும். அதையடுத்து கடன் தவணைக் கட்டணங்களை தொடர்ந்து அறவிட வேண்டும் என்பதுடன் 2016 டிசம்பர் மாதம் முடிவடைய முன் முழு முற்பணத் தொகையை அறவிடுவதில் பொறுப்பாக இருக்க வேண்டும்.

13. இத்திட்டத்தின் கீழ் முற்பணமொன்றைப் பெற்ற அலுவலரொருவரின் சேவை முடிவுறுத்தப்படுமிடத்து அத்தகைய அலுவலரிடமிருந்து நிலுவையாகவுள்ள முற்பண மீதியானது (சமனாக்கிய வட்டி உட்பட) அவரின் ஒய்வூதியம்/ ஏற்பாட்டு நிதியம்/ ஏமப்பணம்/ பணிக்கொடை அல்லது அவருக்கு கொடுமதியான வேறு ஏதேனும் பணத்திலிருந்தோ, அவர் ஒரு தற்காலிகப் பணியாளராயின் அவரின் கடைசி மாதச் சம்பளத்திலிருந்து அறவிடப்படுவதற்கு, குறித்த தாபனங்களில் கொடுப்பனவுகள் மற்றும் தாபனக் கூறுகள் பொறுப்பாக இருக்க வேண்டும்.

14. இம் முற்பணமானது தாபன விதிக் கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கடன்/ முற்பணங்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுகின்றது.

15. 1984.09.25 ஆம் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 268 உடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை தேவைக்கேற்பத் திருத்துவதன் மூலம் இந்த முற்பணத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் கொடுப்பணவு அதிகாரியினால் தயாரிக்கப்படுதல் வேண்டும்.

16. இந்தச் சுற்றறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களை உங்கள் திணைக்களத்திலுள்ள/ தாபனத்திலுள்ள தகுதி வாய்ந்த எல்லா உத்தியோகத்தர்களுக்கும் அறியத் தருக.

17. இந்தச் சுற்றறிக்கையானது பொதுத் திறைசேரியின் ஒருங்கிசைவுடன் வெளியிடப் படுகின்றது.

ஒப்பம்/. ஜே. தடல்லகே

செயலாளர்

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு